

# ॥ வில்வாஷ்டகம் ॥

## பில்வாஷ்டகம்

தமிழ் உரை :

ஞானபாஸ்கர, சிவோத்துக்கர்ஷவர்ஷக பிரம்மாந்

P. N. நாராயண சாஸ்திரிகள்

வி஦ல் விஶுணாகார் விநேत் ச வியாயுஷ் ।  
ஏகவில்வ் ஶவாபிதம் ॥ १ ॥

1. த்ரிதளம் த்ரிகுணகாரம் த்ரிநேத்ரம் ச  
த்ரியாயுதம் ।  
த்ரிஜன்மபாபஸம்ஹாரம் ஏகபில்வம்  
சிவார்ப்பிதம் ॥

1. மூன்று இதழ்களாகவும், மூன்று குணத்தின்  
உருவமாயும், ஈச்வரனின் மூன்று கண்கள் போன்ற  
தும், மூன்று ஆயுளைக் கொடுக்கக்கூடியதும்,  
மூன்று பிறவிகளில் செய்த பாபங்களை அழிப்ப  
தும் ஆன சிவனுக்கு அர்ப்பிக்கப்பட்ட ஒரு பில்வ  
தளம் (இத்தனை பயணியும் அளிக்க வல்லது இந்த  
பில்வ தளம்)

த்ரிஶாஸீர்வில்வபதைஶ அச்஛ிரை: கோமலைஶஸை: ।

தவ பூஜா கரிஷ்யாமி ஏகவில்வ் ஶவாபிதம் ॥ २ ॥

2. தூரிசாதைகார்பில்வபத்ரைச்ச அச்சித்ரை:  
கோமலைச்சுபை: ।  
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏகபில்வம் சிவார்ப்பிதம் ॥

2. மூன்று பிரிவுகள் உடையதும், ஒட்டை  
இல்லாதவைகளும், அழகாயும் உள்ள பில்வ இலை  
களினுல் உனக்கு பூஜை செய்கிறேன். (சிவனுக்கு  
ச.ம: 10

அர்ப்பிக்கப்படும் பில்வம் இத்தனை பயனை அளிக்க வல்லது.)

दर्शनं विल्ववृक्षैश्च स्पर्शनं पापनाशनम् ।

अघोरपापसंहारं एकविल्वं शिवार्पितम् ॥ ३ ॥

3. தார்சனம் பில்வவ்ருக்கூச்சு ஸ்பார்சனம் பாபநாசனம் । அகோரபாபஸம் ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பிதம் ॥

3. பில்வமரத்தைப் பார்ப்பதும். தொடுவதும் பாவத்தைப் போக்கடிக்கும். ஒரு வில்வத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்வது மலைபோன்ற பாவக்கூட்டங்களையும் எரித்துவிடும்.

सालग्रामेषु विष्रेषु तटाके वनकूपयोः ।

यज्ञकोटिसहस्राणां एकविल्वं शिवार्पितम् ॥ ४ ॥

4. ஸாளக்ராமேஷா விப்ரேஷா தடாகே வனகூபயோ: । யக்ஞகோடிஸஹஸ்ராணும் ஏகபில்வம் சிவார்ப்பிதம் ॥

4. சாளக்ராமங்களைப்பூஜை செய்வதாலும், ப்ராம்மணர்களுக்கு மரியாதை செய்வதாலும், காடு, குளம், கிணறு இவைகளை உண்டுபண்ணச் செய்வதாலும், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்விப்பதாலும் ஏற்படும் பலன் ஒரு பில்வத்தை ஸமர்ப்பிப்பதால் ஏற்படும்.

दन्तिकोटिसहस्रेषु अश्वमेधशतानि च ।

कोटिकन्याप्रदानेन एकविल्वं शिवार्पितम् ॥ ५ ॥

123

5. தந்திகோடிஸஹஸ்ரேஷ்ட அச்வமேதசதானிச  
கோடிகண்யாப்ரதானேன ஏகபில்வம்  
சிவார்ப்பிதம் ॥

5. கோடிக்கணக்கான யானைகளையும், நூற்றுக்  
கணக்கான குதிரைகளையும், கோடிக்கணக்கான  
கண்ணிகைகளையும் தானம் செய்வதாலும், நூற்றுக்  
கணக்கான அச்வமேதயாகம் செய்வதாலும் ஏற்  
படும் பலன் ஒரு பில்வத்தை சமர்ப்பிப்பதால் ஏற்  
படும்.

एकं च विल्वपत्रैश्च कोटियज्ञफलं लभेत् ।

महादेवैश्च पूजार्थं एकं विल्वं शिवार्पितम् ॥ ६ ॥

6. ஏகம் ச பில்வபத்ரைச்ச கோடியக்ஞபலம் லபேத் ।  
மஹாதேவவச்ச பூஜார்த்தம்ஏக பில்வம்  
சிவார்ப்பிதம் ॥

6. பில்வ இலைகளினால் ஒரு முறை மஹாதேவ  
னைப் பூஜித்தால் கோடிக்கணக்கான வேள்விகள்  
செய்த புண்யம் கிடைக்கும்.

काशीक्षेत्रे निवासं च कालमैरवदर्शनम् ।

गयाप्रयागमे दृष्टा एकविल्वं शिवार्पितम् ॥ ७ ॥

7. காசிக்ஷேத்ரத்தில் வசிப்பதாலும், அங்குள்ள  
காலபைரவரை தர்சனம் செய்வதாலும், கடைய பிர  
யாகை இவைகளைக் காண்பதாலும் ஏற்படக்  
கூடிய பலன் ஒரு பில்வத்தை ஸமர்ப்பிப்பதால்  
ஏற்படும்.

7. காசிக்ஷேத்ரத்தில் வசிப்பதாலும், அங்குள்ள  
காலபைரவரை தர்சனம் செய்வதாலும், கடைய பிர  
யாகை இவைகளைக் காண்பதாலும் ஏற்படக்  
கூடிய பலன் ஒரு பில்வத்தை ஸமர்ப்பிப்பதால்  
ஏற்படும்.

८. उमया सह देवेशं वाहनं नन्दिकेश्वरम् ।

मुच्यते सर्वपापेभ्यो एकविलवं शिवार्पितम् ॥

८. उमया शूले तेवेशम् वा शूलेनम्

नन्तीकेच्वरम् ।

मुक्ष्यते शर्ववपापेप्येऽकपिलवम्

शिवार्पपीतम् ॥

८. उमा तेवीयुटनुम्, नन्तीकेच्वररुटनुम्  
तेवक्ष्युट्टन्करुक्कु श्वररुमाणा संकररे  
त्रुग्रु पिलवत्तीनुल्ल पूज्ज्ञ चेय्वताल्ल एल्लामाणा  
पावक्ष्युट्टन्करिलिरुन्तुम् विट्रुपटुकिरुन्तु.

९. तुलसी विलवं निर्गुण्डी अपामार्गकपित्थकौ ।

शमी चामलकं दूर्वा अष्टविलवः प्रकीर्तिताः ॥

९. तुलसीं पिलव नीर्कुण्डलं अपामार्गक

कपित्तकेण ।

समी चामलकम् तुर्वां अष्टपिलवाः

प्रकीर्तत्तीताः ॥

९. १. तुलसी, २. पिलवम्, ३. नीर्कुण्डि,

४. नायुरुवी, ५. विलोमं इलिल, ६. वन्ननी इलिल,

७. नेल्ली इलिल, ८. अरुकम्पुल, आकीयवै ऎट-

टुम् पिलव वकेकलाकुम्.

॥ इति श्री विलवाष्टकम् ॥

